



U.S. Consulate General Chennai

Press Release

220, Anna Salai, Gemini Circle, Chennai 600 006

Phone: +914428574181 | Email: ChennaiPressMbox@state.gov

<https://in.usembassy.gov/embassy-consulates/chennai/> | [usconsulatechennai](https://www.usconsulatechennai.com)

[f chennai.usconsulate](https://www.facebook.com/chennai.usconsulate) | [USAndChennai](https://www.instagram.com/USAndChennai) | [AmConGenChennai](https://www.youtube.com/AmConGenChennai) | [USConsulateChennai](https://www.instagram.com/USConsulateChennai)

இந்திய வம்சாவளியினருடன் இணைந்து அமெரிக்க-இந்திய உறவுகளின் 75வது ஆண்டினை அமெரிக்கா கொண்டாடுகிறது

சென்னை ஏப்ரல்: இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் (புது தில்லியில் உள்ள தூதரகம் மற்றும் மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத்தில் உள்ள துணைத் தூதரகங்களை உள்ளடக்கியது) அமெரிக்க-இந்திய உறவுகளின் 75 ஆண்டுகளைக் கொண்டாடுவதற்காக ஒரு நட்சத்திர ஒளிவீசும் வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் அமெரிக்காவில் உள்ள இந்தியர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை பிரதிபலிக்கும் இந்த வீடியோவில் அமெரிக்காவில் உள்ள மிகச் சிறந்த மற்றும் திறமையான இந்திய அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் பங்கேற்றுள்ளனர். முழு வீடியோவையும் இங்கே காணலாம்: <https://youtu.be/d5E7keyyaVo>

இது குறித்து அமெரிக்கத் தூதர் (பொறுப்பு) பாட்ரிசியா லசினா கூறுகையில், “அமெரிக்கர்களும் இந்தியர்களும் பல்லாண்டுகளாக இணைந்து படித்தபோது, பணியாற்றியபோது, வாழ்ந்தபோது, ஒன்றாகக் கற்றுக்கொண்டபோது ஏற்பட்ட தனிப்பட்ட நட்புகளில்தான் நமது கூட்டாண்மையின் அடித்தளம் உள்ளது. இந்த வீடியோவில் பங்கேற்றிருப்பவர்கள் தமது துறைகளில் முன்னணியில் இருக்கிறார்கள். இந்த மக்களுக்கு இடையிலான தொடர்புகள் எங்கள் இரு நாடுகளும் செழிக்க உதவிய பல வழிகளை எடுத்துக்காட்டுகின்றன.”

இந்த வீடியோவில் டென்னிஸ் வீரர், கொடையாளர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ்; எழுத்தாளர் மற்றும் உடல் நல வல்லுனர் டாக்டர் தீபக் சோப்ரா; 2014 மிஸ் அமெரிக்கா நீனா தவுலரி; சிஎன்என் தலைமை மருத்துவ நிருபர் டாக்டர் சஞ்சய் குப்தா; தபேலா வித்வான், இசையமைப்பாளர், மற்றும் இசை தூதர் ஜாகிர் ஹுசைன்; உணவு மற்றும் பயண எழுத்தாளர், தொலைக்காட்சி செஃப், மற்றும்

நடிகர் மதுர் ஜாஃப்ரி; நடிகர், தயாரிப்பாளர், மற்றும் கொடையாளர் பிரியங்கா சோப்ரா ஜோனஸ்; தொலைக்காட்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர், உணவு நிபுணர், மற்றும் எழுத்தாளர் பத்மா லக்ஷ்மி; நகைச்சுவை நடிகர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆசிப் மாண்ட்வி; இலக்கிய எழுத்தாளரும் பத்திரிகையாளருமான சுகேது மேத்தா; யு.எஸ். சர்ஜன் ஜெனரல் டாக்டர் விவேக் மூர்த்தி; திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான மீரா நாயர்; பெப்சிகோவின் முன்னாள் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியும் எழுத்தாளருமான இந்திரா நாயி; 2019 ஸ்கிரிப்ஸ் ஸ்பெல்லிங் பீசாம்பியன் ஸ்ருதிகா பாதி; 2020ல் டைம் இதழ் “கிட் ஆஃப் தி இயர்” ஆகத் தேர்ந்தெடுத்த விஞ்ஞானி மற்றும் கண்டுபிடிப்பாளர் கீதாஞ்சலி ராவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மக்களுக்கு இடையிலான உறவுகள் அமெரிக்க-இந்திய உறவின் அடித்தளங்களில் ஒன்றாகும். 2019 ஆம் ஆண்டில், 15 மில்லியன் இந்தியர்கள் அமெரிக்காவுக்கு வருகை புரிந்தனர். மேலும் இப்போது இந்தியாவுக்கு மிக அதிகமாக வருகை தரும் அயல்நாட்டினரில் அமெரிக்கா இரண்டாவது பெரிய நாடாக உள்ளது. சுமார் 200,000 இந்திய மாணவர்கள் தற்போது உயர்கல்வி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு அமெரிக்கப் பல்கலைக்கழக வளாகங்களை வளப்படுத்துகின்றனர். இந்திய அமெரிக்க வம்சாவளியினர் எண்ணிக்கை நான்கு மில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் புலம்பெயர்ந்தவர்களால் நிறுவப்பட்ட ஸ்டார்ட்-அப்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கு இந்திய நிறுவனர்களைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது 75வது ஆண்டு விழா கொண்டாட்டங்களை தொடரும் வகையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளது.

###

.....